2023 ஏப்ரல் 17]
என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. K.K.S.S.R. இராமச்சந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அனைத்து சமுதாய மக்களும் ST certificate வாங்குவதில் அக்கறையாக இருக்கிறார்கள். சான்றிதழ் பெறுவதைப் பொறுத்தவரையில், பொதுவாக, நாயக்கர்கள், காட்டுநாய்க்கர் என்று சான்று வாங்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேறு ஏதாவது விஷயத்திற்காகக் கேட்டால்கூட நாம் வருத்தப்படலாம். ஆனால், படிப்பதற்கு, இட ஒதுக்கீட்டிலே அவர்களுக்குத் தகுதியான இடம் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் வாழ்க்கையில் போராடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் போராடுகிற நேரத்தில், அவர்களுக்குத் தகுதியான சான்றிதழ் வழங்க வேண்டுமென்று நினைக்கிறோம். ஒருவருக்குக் கிடைப்பது இன்னொருவருடைய வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருந்துவிடக் கூடாது, தொந்தரவாக இருக்கக் கூடாது என்று கருதி, முடிந்தவரையில் எச்சரிக்கையோடு கொடுக்கிறோம். அப்படி, சான்றிதழ் கேட்பவர்களுக்கு இரத்த சம்பந்தமான உறவுகள் இருக்கும் என்று சொன்னால் நிச்சயமாக, அவர்களுக்கு நாங்கள் சான்று வழங்குவோம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 163, மாண்புமிகு உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள்.

163—

ஏற்றுமதி தொழில் பயிற்சி மையம்

***1249—திரு. சபா. இராசேந்திரன்:**

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

[*2023 ஏப்ரல் 17*

நெய்வேலி தொகுதியில் ஏற்றுமதி தொழில் பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

நெய்வேலி தொகுதியில் ஏற்றுமதி தொழில் பயிற்சி மையம் அமைக்கும் கருத்துரு ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள்.*

திரு. சபா. இராசேந்திரன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நெய்வேலி தொகுதி மற்றும் பண்ருட்டி தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் வருடத்திற்கு ரூ.2,400 கோடிக்குமேல் முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. முந்திரி ஏற்றுமதி என்பது நாட்டிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதிகளில் இருக்கின்ற கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகின்ற ஒரு தொழில். இந்தத் தொழிலை மேலும் பெருக்குவதற்கும், அதேபோல வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தத் தொழிலில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் வழிகாட்டுதல்* agency *என்று சொல்லக்கூடிய வழிகாட்டு நிறுவனங்கள் இல்லை. எனவேதான், இந்தப் பகுதிக்கு ஓர் ஏற்றுமதி தொழில் பயிற்சி மையத்தைக் கேட்டிருக்கிறேன். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, இந்தப் பகுதிக்கு ஓர் ஏற்றுமதி தொழில் பயிற்சி மையத்தை அமைத்துத் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கான காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். நேர்மையான இறக்குமதியாளர்களைக் கண்டறியவும், மோசடி நிறுவனங்களை. . .*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *போதும். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதில் சொல்லிவிடட்டும். உங்களுக்கு இன்னொரு கேள்விக்கு வாய்ப்பு இருக்கிறது. மாண்புமிகு*

2023 ஏப்ரல் 17]
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் முனைவோர்களுக்கு ஏற்றுமதி குறித்த அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்கிட, கடலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழில் மையம் உட்பட 38 மாவட்ட தொழில் மையங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் இப்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஏற்றுமதி மையங்களைத் திறம்படக் கையாள்வதில் மாவட்ட தொழில் மையங்களில் பணியாற்றும் உதவி பொறியாளர்கள் மற்றும் வர்த்தக மேம்பாட்டு அலுவலர்களுக்கு இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பான* FIEO *வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.*

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி செய்யப்படும் பிரத்யேகமான பொருட்கள் கண்டறியப்பட்டு, அவற்றை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கும்பொருட்டு, முதற்கட்டமாக நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஓசூர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் ரூ.16 கோடியே 69 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்றுமதி மையம் தொடங்கி வைத்திருக்கிறார்கள். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதர மாவட்டங்களில் தேவையின் அடிப்படையில் ஏற்றுமதி மையங்கள் அமைத்திட அரசு பரிசீலனை செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10–25

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள்.*

திரு. சபா. இராசேந்திரன்: *பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்திருக்கிற மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இளைஞர்களின் கனவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிற மாண்புமிகு முதல்வர் அவர்கள், வளம் இங்கிருக்கிறது, வாய்ப்புகள் வெளிநாட்டில் இருக்கின்றன என்பதையும் அறிந்த முதல்வர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் ஏற்றுமதி ஊக்குவிப்பு*

மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் இந்த நேரத்திலே நன்றியைத் தெரிவித்து, இந்த மையத்தோடு சேர்ந்து, இந்தப் பயிற்சி மையத்தையும் நடத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல, MSME துறையிலும் இதுபோன்ற ஏற்றுமதி தொழிலிலே ஈடுபடுகின்ற இளைஞர்களை ஊக்குவிக்கின்ற வகையில், ஏதாவது சுயதொழில் செய்வதற்கு அவர்களுக்குக் கடன் வசதித் திட்டங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதை அறிய விரும்புகிறேன்.

இந்தத் துறை சம்பந்தப்பட்ட இன்னொரு கோரிக்கையும் இந்தத் தொகுதியில் இருக்கிறது. Tamil Nadu Agricultural Marketing Societyமூலம் முந்திரிக்கு விதிக்கப்படும் cess வரி விதிப்பில் "Cashew in all forms" என்றிருப்பதை, உள்ளூரில் விளையும் முந்திரிக்கு மட்டும் விதிக்கப்படும் என்று ஏற்கெனவே அரசு ஒத்துக்கொண்டிருக்கிறது. ஏற்றுமதியாளர்களுக்குப் பயன்படும் இந்தச் சட்டமுன்வடிவை இந்தக் கூட்டத் தொடரிலே நிறைவேற்றித் தர வேண்டுமென்று அரசைக் கேட்டு அமைகின்றேன். நன்றி.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் தொடங்க முன்வரும் தனியார் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன்கூடிய கடன் வழங்கி, தொழில் தொடங்குவதற்கு அனைத்து உதவிகளையும் நம்முடைய அரசு செய்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக, நெய்வேலி தொகுதியைப் பொறுத்தமட்டில், இத்துறையின்மூலம் செயல்படுத்தப்படும் 3 சுயவேலைவாய்ப்பு திட்டங்களின்கீழ், கழக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த இரண்டு ஆண்டுகளில் 56 நபர்களுக்கு 2 கோடியே 47 இலட்சம் ரூபாய் மானியத்துடன், 7 கோடியே 65 இலட்சம் ரூபாய் கடனுதவியும், முதலீட்டு மானியத்தின்கீழ் 27 நிறுவனங்களுக்கு 1 கோடியே 19 இலட்சம் ரூபாய் மானியமும் வழங்கப்பட்டு, நெய்வேலி தொகுதியில் மட்டும் பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

2023 ஏப்ரல் 17]

கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 501 நபர்களுக்கு 11 கோடியே 87 இலட்சம் ரூபாய் மானியத்துடன் 37 கோடியே 3 இலட்சம் ரூபாய் கடனுதவி வழங்கியும், முதலீட்டு மானியத்தின்கீழ் 18 நிறுவனங்களுக்கு ரூபாய் 82 கோடியே 5 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டும், இன்றைக்கு கடலூர் மாவட்டத்திலே பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆக, தொழில் தொடங்க யார் வந்தாலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்முடைய அரசு செய்து தரும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். Cess *வரியைப் பற்றிச் சொன்னார்கள். அது எங்களுடைய துறை இல்லை. அது வேளாண்மைத் துறை என்பதையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 164, மாண்புமிகு உறுப்பினர் திரு. அ.செ. வில்வநாதன், மாண்புமிகு மீன்வளம்–மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள்.*

164—

கால்நடை மருத்துவமனை

***5335—திரு. அ.செ. வில்வநாதன்:**

மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஆம்பூர் தொகுதி, மாதனூர் ஊராட்சி ஒன்றியம், அகரம் ஊராட்சி, அகரம்சேரியில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. அனிதா R. ராதாகிருஷ்ணன், மீன்வளம்—மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) ஆம்பூர் தொகுதி, மாதனூர் ஊராட்சி ஒன்றியம், அகரம் ஊராட்சி, அகரம்சேரியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை.